

விஜய குமாரதுங்க ஞாபகார்த்த வைத்தியசாலைச் சபை - 2014

விஜய குமாரதுங்க ஞாபகார்த்த வைத்தியசாலைச் சபையின் 2014 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று மற்றும் அத்தினத்தில் முடிவுற்ற ஆண்டிற்கான நிதிசார் செயலாற்றல் கூற்று, உரிமை மூலதனத்தில் மாற்றங்கள் கூற்று, காசுப்பாய்ச்சல் கூற்று மற்றும் முக்கிய கணக்கீட்டுக் கொள்கைகளினதும் ஏனைய விளக்கமளிக்கும் தகவல்களினதும் பொழிப்புக்களை உள்ளடக்கிய 2014 திசெம்பர் 31 இல் முடிவுற்ற ஆண்டிற்கான நிதிக் கூற்றுக்கள் 1971 ஆம் ஆண்டின் 38 ஆம் இலக்க நிதி அதிகாரசட்டத்தின் 13(1) ஆம் பிரிவு மற்றும் 1999 இன் 38 ஆம் இலக்க விஜய குமாரதுங்க ஞாபகார்த்த வைத்தியசாலைச் சபை அதிகாரசட்டத்தின் 13(3) ஆம் பிரிவு என்பவற்றுடன் சேர்த்து வாசிக்கப்படும் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையிலுள்ள ஏற்பாடுகளின் பிரகாரம், எனது பணிப்பின் கீழ், கணக்காய்வு செய்யப்பட்டன. நிதி அதிகாரச் சட்டத்தின் 14(2) (சீ) பிரிவின் பிரகாரம் ஆண்டறிக்கையுடன் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதும் எனது கருத்துரைகளும் அவதானிப்புக்களும் இவ்வறிக்கையில் காணப்படுகின்றன.

1.2 நிதிக் கூற்றுக்களுக்கான முகாமைத்துவத்தின் பொறுப்பு

இந்நிதிக் கூற்றுக்களை இலங்கை பொதுத்துறைக் கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க தயாரித்து நியாயமாகச் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக் கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

1.3 கணக்காய்வாளரின் பொறுப்பு

எனது கணக்காய்வின் அடிப்படையில் இந்நிதிக் கூற்றுக்களின் மீது அபிப்பிராயம் தெரிவிப்பது எனது பொறுப்பாகும். அதியுயர் கணக்காய்வு நிறுவனங்களின் சர்வதேச நியமங்களுக்கு ஒத்ததாக (ஐஎஸ்எஸ்ஏஐ 1000 - 1810) இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். ஒழுக்கநெறி வேண்டுதல்களுடன் நான் இணங்கி நடப்பதனையும் நிதிக் கூற்றுக்கள் பொருண்மையான பிறழ்கூற்றுக்கள் அற்றவையா என்பதற்கான நியாயமான உறுதிப்பாட்டைப் பெற்றுக்கொள்வதற்கு கணக்காய்வு திட்டமிட்டு மேற்கொள்ளப்படுவதனையும் இந்நியமங்கள் வேண்டுகின்றன.

நிதிக் கூற்றுக்களிலுள்ள தொகைகளினையும் வெளிப்படுத்தல்களையும் பற்றிய கணக்காய்வுச் சான்றுகளைப் பெற்றுக்கொள்வதற்கான செயற்பாட்டு நடைமுறைகளில் கணக்காய்வு ஈடுபடுகின்றது. மோசடி அல்லது தவறுகளின் காரணமாக நிதிக் கூற்றுக்களின் பொருண்மையான பிறழ்கூற்று ஆபத்தின் மதிப்பீட்டினை உள்ளடக்கும் கணக்காய்வாளரின் தீர்மானம் மீது தெரிவு செய்யப்பட்ட நடைமுறைகள் தங்கியுள்ளது. அந்த ஆபத்தினை மதிப்பீடு செய்கையில் சந்தர்ப்பத்திற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைக்கும் வகையில் சபையின் நிதிக் கூற்றுக்களைத் தயாரித்தல் மற்றும் நியாயமாகச் சமர்ப்பித்தலுக்குரிய உள்ளகக் கட்டுப்பாடுகளை கணக்காய்வாளர் கருத்தில் கொள்கின்றாரேயன்றி சபையின் உள்ளகக் கட்டுப்பாடுகளின் வினைத்திறனின் மீது அபிப்பிராயம் தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல. முகாமைத்துவத்தினால் பயன்படுத்திய கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தமான தன்மையினையும் முகாமைத்துவத்தால் மேற்கொண்ட கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத் தன்மையினையும் மதிப்பாய்வு செய்தல் அத்துடன் நிதிக் கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தலினை மதிப்பாய்வு செய்தல் என்பவற்றினையும் கணக்காய்வு உள்ளடக்கியுள்ளது. 1971 இன் 38 ஆம் இலக்க நிதி அதிகாரசட்டத்தின் 13 ஆம் பிரிவின் (3) ஆம் மற்றும் (4) ஆம் உபபிரிவுகள் கணக்காய்வின் நோக்கெல்லையையும் பரப்பையும் நிர்ணயிப்பதற்கான தற்றுணிபு அதிகாரத்தினை கணக்காய்வாளர் தலைமை அதிபதிக்கு வழங்குகின்றன.

எனது கணக்காய்வு அபிப்பிராயத்திற்கான அடிப்படையினை வழங்குவதற்கு என்னால் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ள கணக்காய்வுச் சான்றுகள் போதியளவும் பொருத்தமானதும் என நான் நம்புகின்றேன்.

1.4 முனைப்பழியுள்ள கணக்காய்வு அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இந்த அறிக்கையின் 2.2 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களின் அடிப்படையில் எனது அபிப்பிராயம் முனைப்பழியுள்ளதாகக் கருதுகின்றது.

2. நிதிக்கூற்றுக்கள்

2.1 முனைப்பழியுள்ள கணக்காய்வு அபிப்பிராயம்

இந்த அறிக்கையின் 2.2 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களின் தாக்கத்தினைத் தவிர்த்து விஜய குமாரதுங்க ரூபகார்த்த வைத்தியசாலைச் சபையின் 2014 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமையினையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிச் செயலாற்றலினையும் காசுப்பாய்ச்சலினையும் இலங்கை பொதுத்துறை கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க நிதிக்கூற்றுக்கள் உண்மையாகவும் நியாயமாகவும் தருகின்றது என்பது எனது அபிப்பிராயமாகும்.

2.2 நிதிக்கூற்றுக்கள் மீதான கருத்துரைகள்

2.2.1 இலங்கை பொதுத்துறைக் கணக்கீட்டு நியமங்கள்

இலங்கை பொதுத்துறைக் கணக்கீட்டு நியம இலக்கம் 07 இன் பிரகாரம் முழுமையாக பெறுமானத்தேய்வு செய்யப்பட்டிருந்த எனினும் தற்போது பயன்படுத்தப்படுகின்ற ஆதனங்கள், பொறிகள் மற்றும் உபகரணங்களின் நியாயமான பெறுமதி காண்பிக்கப்படாமையால் ரூபா 65,240,368 கிரயத்திலான சொத்துக்கள் மீள்கணிப்பீடு செய்யப்பட்டு கணக்கீடு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.

2.2.2 கணக்கீட்டுக் குறைபாடுகள்

பின்வரும் அவதானிப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன.

(ஆ) மீளாய்வாண்டிற்கான பணிக்கொடை ஏற்பாடு கணிப்பீட்டு வழி காரணமாக பணிக்கொடை ஏற்பாடு ரூபா 190,245 ஆல் குறைத்துக் காண்பிக்கப்பட்டமையால் ஆண்டின் மிகை அப்பெறுமானத்தால் கூடுதலாக காண்பிக்கப்பட்டிருந்ததுடன், பணிக்கொடை ஏற்பாடு குறைத்துக் காண்பிக்கப்பட்டிருந்தது.

(ஆ) ஆய்வுகூடத்தின் கட்டிட நிர்மாண ஒப்பந்தத்தின் ரூபா 621,558 ஆன நிறுத்தி வைத்தல் தொகை முழுமையாக கணக்குகளிலிருந்து விடுபட்டிருந்தது.

(இ) 2012 ஆம் ஆண்டின் போது பல்நோக்கு கூட்டுறவுச் சங்கமொன்றிற்கு எரிபொருளுக்கான வைப்பாக ரூபா 50,000 செலுத்தப்பட்டிருந்ததுடன், குறித்த வைப்பினை அவ்வாண்டின் செலவினமொன்றாக கணக்கீடு செய்தமையால் தொடர்ந்தும் கிடைக்க வேண்டிய தொகை நிதிக்கூற்றுக்களில் காண்பிக்கப்படவில்லை.

(ஈ) மூலதனத் தன்மையிலான செலவினமொன்றான வைத்தியசாலை வளாகத்தை மேம்படுத்துவதற்காக செலுத்தப்பட்ட ரூபா 1,304,000 தொகை குறித்த செயற்பாடு நிறைவு பெற்றிருந்த போதும் மூலதனமாக்கப்படாமல் தொடர்ந்தும் நடைமுறை வேலைகளின் கீழ் கணக்கீடு செய்யப்பட்டிருந்தது.

(உ) மீளாய்வாண்டின் இறுதியின் போது ரூபா 437,519 தொகை செலவிடப்பட்டு வாகன நிறுத்துமிடத்தின் இரண்டாம் கட்ட நிர்மாணப் பணிகள் நிறைவு பெற்றிருந்த போதும் கட்டிடங்களின் கீழ் மூலதனமாக்கப்படாமல் தொடர்ந்தும் நடைமுறை வேலைகளின் கீழ் கணக்கீடு செய்யப்பட்டிருந்தது.

- (ஊ) சேவை நீடிப்பொன்றை வழங்காததன் அடிப்படையில் வைத்தியசாலையின் முன்னாள் கணக்காளரினால் தொடரப்பட்ட வழக்கு மீளாய்வாண்டின் போது முடிவடைந்திருந்ததுடன், இழப்பீடாக அவருக்குச் செலுத்தப்பட்ட ரூபா 306,975 தொகை ஊழியர் இழப்பீட்டின் கீழ் காண்பிப்பதற்குப் பதிலாக முன்னைய ஆண்டின் சீராக்கக் கணக்கில் பதிவு செய்யப்பட்டிருந்தது.
- (எ) ஆண்டினுள் காசு வெளிப்பாய்ச்சல் மற்றும் காசு உட்பாய்ச்சல் என்பன இனங்காணக்கூடிய வகையில் காசுப் பாய்ச்சல் கூற்று தயாரிக்கப்பட வேண்டிய போதும் மீளாய்வாண்டினுள் ஆதனங்கள், பொறிகள் மற்றும் உபகரணங்களின் கொள்வனவிற்காக உள்ளவாறாக செலவிடப்பட்ட தொகை ரூபா 23,051,532 ஆக இருந்த போதிலும், அது ரூபா 24,685,209 ஆகக் காண்பிக்கப்பட்ட காரணத்தால் தயாரிக்கப்பட்ட காசுப் பாய்ச்சல் கூற்றின் சரியான தன்மை கணக்காய்வின் போது சிக்கலானதொன்றாக இருந்தது.

2.2.3 விளக்கமளிக்கப்படாத வேறுபாடுகள்

நிதிக்கூற்றுக்களில் காண்பிக்கப்பட்டுள்ள ஏனைய வருமானங்களின் கீழ் வெவ்வேறு சத்திர சிகிச்சை மற்றும் பரிசோதனைகளுக்காக அறவிடப்பட்ட கட்டணங்களின் கூட்டுத்தொகை ரூபா 21,582,450 ஆக இருந்ததுடன், வைத்தியசாலையில் பேணப்படுகின்ற ஆவணங்களின் பிரகாரம் அப்பெறுமதி ரூபா 22,354,200 ஆக இருந்தமையால் நிதிக்கூற்றுக்கள் மற்றும் ஆவணங்களுக்கிடையே ரூபா 771,750 ஆன வேறுபாடு அவதானிக்கப்பட்டது.

2.3 சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவ தீர்மானங்களுடன் இணங்காமை

பின்வரும் இணக்கமின்மைச் சந்தர்ப்பங்கள் அவதானிக்கப்பட்டன.

சட்டங்கள், விதிகள், பிரமாணங்களிற்கான தொடர்பு	இணக்கமின்மைகள்
(அ) 2003 யூன் 02 ஆம் திகதிய பீஈ/12 ஆம் இலக்க பொது முயற்சிகள் சுற்றறிக்கை	
(i) 7.4.5 ஆம் பிரிவு	வருடாந்த பொருள் மெய்மையாய்வு மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை.
(ii) 9.2(ஈ) பிரிவு	நிறுவகத்தின் ஒழுங்கமைப்பு குறிப்பு பொது முயற்சிகள் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட வேண்டிய போதிலும், அவ்வாறு திறைசேரியால் அங்கீகரிக்கப்பட்ட ஒழுங்கமைப்பு குறிப்பொன்று வைத்தியசாலையில் காணப்படவில்லை.
(ஆ) 2009 யூலை 08 ஆம் திகதிய பீஈ/பீயு சுற்றறிக்கை கடிதம்	ஆட்சேர்ப்பு மற்றும் பதவி உயர்வு நடைமுறையொன்றை தயாரித்து தேசிய சம்பள மற்றும் பதவியணி ஆணைக்குழுவிற்கு 2009 யூலை 30 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்கப்பட வேண்டிய போதிலும், 2014 திசம்பர் 31 ஆம் திகதி வரையில் அத்தேவைப்பாடு நிறைவேற்றப்பட்டிருக்கவில்லை.

3. நிதி மீளாய்வு

3.1 நிதி விளைவுகள்

சமர்ப்பிக்கப்பட்டிருந்த நிதிக்கூற்றுக்களின் படி மீளாய்வாண்டிற்கான வைத்தியசாலைச் சபையின் செயற்பாடுகளிலின் நிதி விளைவுகள் ரூபா 3,558,018 மிகையாக இருந்ததுடன்,

அதற்கெதிராக முன்னைய ஆண்டின் நிதி விளைவுகள் ரூபா 18,942,939 பற்றாக்குறையொன்றாகக் காணப்பட்டது. அதன் பிரகாரம் மீளாய்வாண்டின் நிதி விளைவுகளில் ரூபா 22,500,957 ஆன அதிகரிப்பொன்றைக் காட்டியது. இதற்காக மீண்டுவரும் மானியம் ரூபா 59,750,000 ஆல் அதிகரித்தமையும், ஏனைய வருமானம் ரூபா 5,812,927 ஆல் அதிகரித்தமையும் பிரதானமாக தாக்கமளித்திருந்தன.

4. செயற்பாட்டு மீளாய்வு

4.1 செயலாற்றல்

மீளாய்வாண்டின் செயலாற்றல், முன்னைய ஆண்டுடன் ஒப்பிடப்பட்டு கீழே காட்டப்பட்டுள்ளது.

சிகிச்சை பெற்ற நோயாளர்களின் எண்ணிக்கை	2014	2013	அதிகரிப்பு/ குறைவு	சதவீதம்
வெளி நோயாளர் பிரிவு	136,416	135,796	620	0.46
அவசர சிகிச்சைப் பிரிவு	18,651	18,518	133	0.72
சிகிச்சை நிலையம்	122,338	112,030	10,308	9.2
தங்கியிருப்பவர்கள்	17,381	15,969	1,412	8.8
	294,786	282,313		
மேற்கொள்ளப்பட்ட சத்திர சிகிச்சைகளின் எண்ணிக்கை				
கண்	11,515	10,247	1,268	12.37
லேசர் பரிசோதனை	1,900	2,462	(562)	22.83
சிறு கண்	250	263	(13)	4.94
சாதாரண	109	131	(22)	16.79
	13,774	13,103		
பரிசோதனைகளின் எண்ணிக்கை				
ஆய்வுகூடம்	47,157	34,082	13,075	38.36
எக்ஸ்ரே கதிர்	4,535	3,424	1,111	32.45

ஈசீஐ	3,408	3,005	403	13.41
	-----	-----		
	55,100	40,511		
	=====	=====		
செலவினம் (ரூபா)				

ஆய்வுகூடப் பொருட்கள்	953,905	870,934	82,971	9.53
எக்ஸ்ரே பொருட்கள்	226,547	193,042	33,505	17.36
மருத்துவ உபகரணங்கள் மற்றும் நுகர்வு பொருட்கள்	2,585,141	2,357,404	227,737	9.66
மருந்துகள்	50,232,436	31,282,074	18,950,362	60.58
மொத்தச் செலவினம்	217,597,454	173,252,725	44,344,729	25.6
பெறுமானத்தேய்வு மற்றும் பணிக்கொடை	23,308,345	22,453,384	854,961	3.81
நோயாளர் நாளொன்றிற்கான செலவினம் (பெறுமானத்தேய்வு அடங்கலாக)	2,749	2,310	439	19
நோயாளர் நாளொன்றிற்கான செலவினம் (பெறுமானத்தேய்வு மற்றும் பணிக்கொடை நீங்கலாக)	2,404	2,011	393	19.5

பின்வரும் அவதானிப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன.

- கண் சத்திர சிகிச்சைகளின் எண்ணிக்கை 12.37 சதவீதத்தால் அதிகரித்திருந்த போதிலும், சிறு கண் சத்திர சிகிச்சைகளின் எண்ணிக்கை 4.94 சதவீதத்தால் குறைவடைந்திருந்தன.
- லேசர் பரிசோதனைகளின் எண்ணிக்கை 22.83 சதவீதத்தால் குறைவடைந்திருந்ததுடன், சாதாரண கண் சத்திர சிகிச்சைகள் 16.79 சதவீதத்தால் குறைவடைந்திருந்தன.
- மருந்துகளுக்கான செலவினம் 60.58 சதவீதத்தால் அதிகரித்திருந்தன.

4.2 முகாமைத்துவ செயற்திறனின்மைகள்

பின்வரும் அவதானிப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன.

- திறந்தவிலை மனுக்கோரலுக்குரிய வழங்குனர் தெரிசெய்யப்படாமல், அமைச்சு செயலாளரின் அங்கீகாரத்தின் அடிப்படையில் மட்டுப்படுத்தப்பட்ட கூறுவிலை கோரலின் மூலம் குறித்த வழங்குனர் தெரிவுசெய்யப்பட்டு வைத்தியசாலைக்காக Optical Coherence Tomography Scanner இயந்திரமொன்று ரூபா 8,795,000 தொகை செலவு செய்து கொள்வனவு செய்யப்பட்டிருந்தது.
- 2007 ஆம் ஆண்டின் போது வைத்தியசாலையின் மருத்துவ உபகரணங்களைத் திருத்தம் செய்வதற்காக ரூபா 50,000 தொகை வைப்புச் செய்யப்பட்டிருந்ததுடன், திருத்த நடவடிக்கைகள் பூர்த்தி செய்யப்பட்டு பட்டியலைத் தீர்வு செய்யும் போது குறித்த வைப்பை ஈடுசெய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.

4.3 செயற்பாட்டு விளைத்திறனின்மை

மீளாய்வாண்டினுள் வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவிற்கும் வாட்களுக்கும் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளில் 69 பேர் இறந்திருந்தனர். எவ்வாறாயினும் வைத்தியசாலையில் காணப்படும் பிரேத அறையை பயன்பாட்டிற்கு எடுக்கப்படாததன் காரணமாக பிரேதங்களை எடுத்துச் செல்லும் வரை 01 ஆம் இலக்க வாட்டின் விராந்தையில் வைக்கப்பட்டிருந்தமை அவதானிக்கப்பட்டது. இந்த இடம் கண் சத்திர சிகிச்சை மேற்கொள்ளும் நோயாளர்கள் எப்போதும் உலாவும் இடமொன்றாக இருப்பதால் பிரேதங்களிலிருந்து எந்நேரமும் கிருமிகள் வெளியேற்றப்படுவதால் பிரேதங்களை இவ்வாறு வைத்திருப்பதால் கிருமிகள் பரவக்கூடிய ஆபத்தொன்று காணப்படுகின்றமை அவதானிக்கப்பட்டது.

4.4 பயன்படுத்தாத மற்றும் குறைவாகப் பயன்படுத்திய சொத்துக்கள்

பின்வரும் அவதானிப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன.

- (அ) வைத்தியசாலையின் கண் சத்திரசிகிச்சை மேற்கொண்ட வைத்தியரொருவரால் 2009 ஆம் ஆண்டிலிருந்து கண் சத்திரசிகிச்சை மேற்கொள்வதை நிறுத்தியதன் காரணமாக 2000 ஆம் ஆண்டில் கொள்வனவு செய்யப்பட்ட ரூபா 765,000 பெறுமதியான Operating Microscope என்ற பெயரிலான மருத்துவ உபகரணம் 05 ஆண்டு காலமாக விளைவற்று காணப்பட்டது.
- (ஆ) 2010 ஆம் ஆண்டின் போது ரூபா 11,532,317 தொகை செலவிடப்பட்டு லெபரஸ்கொபி இயந்திரமொன்று கொள்வனவு செய்யப்பட்டிருந்ததுடன், கொள்வனவு செய்யப்பட்ட ஆண்டின் போது ஒரு பரிசோதனைக்காக மாத்திரம் பயன்படுத்தப்பட்டிருந்தது. 2011 ஆம் ஆண்டிலிருந்து 2014 ஆம் ஆண்டு வரை 04 ஆண்டு காலப்பகுதியிலும் இவ்வியந்திரம் முழுமையாக விளைவற்றுக் காணப்பட்டது. இவ்வியந்திரத்தை வேறு பயனுள்ள உபகரணமொன்றிற்கு மாற்றிக்கொள்வதற்காக நடவடிக்கை எடுக்குமாறு 2014 செப்டெம்பர் 03 ஆம் திகதிய கணக்காய்வு குழு பரிந்துரைத்திருந்த போதிலும் 2015 ஏப்ரல் 30 ஆம் திகதி வரையிலும் நிலைமை அவ்வாறே காணப்பட்டது.
- (இ) 2013 ஒக்தோபர் 07 ஆம் திகதி நன்கொடையாக கிடைத்த ரூபா 38,000 பெறுமதியான Nebulizer இயந்திரமொன்று 2015 ஏப்ரல் 30 ஆம் திகதி வரையிலும் அதாவது 1 ½ வருடங்கள் களஞ்சியத்தில் விளைவற்றுக் காணப்பட்டது.
- (ஈ) (i) Full Blood Count with D count என்ற பெயரில் பரிசோதனை மேற்கொள்ளக்கூடிய Fully Automated Biochemistry Analyzer இயந்திரமொன்று 2013 ஆம் ஆண்டில் கொள்வனவு செய்யப்பட்டிருந்ததுடன் அவ்வியந்திரம் மணித்தியாலம் ஒன்றுக்கு ஆகக்குறைந்தது 60 பரிசோதனை அலகு இயலளவைக் கொண்டிருந்த போதும் மணித்தியாலம் ஒன்றுக்கு 15 பரிசோதனைகள் மாத்திரம் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
- (ii) 2013 ஆம் ஆண்டில் கொள்வனவு செய்யப்பட்டிருந்த ஆய்வுகூடத்தில் காணப்படும் Fully Automated Biochemistry Analyzer இயந்திரத்திலிருந்து வெவ்வேறு வகையான 22 பரிசோதனைகள் மேற்கொள்ளக்கூடியதாக இருந்த போதிலும், 10 வகை பரிசோதனைகள் மாத்திரம் மேற்கொள்ளப்பட்டிருந்தமை அவதானிக்கப்பட்டது. அவ்வாறாறே இவ்வியந்திரம் இயந்திர மணித்தியாலமொன்றுக்கு ஆகக் குறைந்தது 300 பரிசோதனை அலகுகளை மேற்கொள்ளக் கூடிய இயலளவு காணப்பட்ட போதிலும் மணித்தியாலமொன்றுக்கு மேற்கொள்ளப்பட்டிருந்த பரிசோதனைகளின் எண்ணிக்கை 12 மாத்திரமாக இருந்தன. இதன் பிரகாரம் புதிதாக கொள்வனவு செய்யப்பட்ட இயந்திரங்கள் இரண்டும் கூடுதலான இயலளவைக் கொண்டுள்ள இயந்திரமாக இருப்பதால் குறைப்பயன்பாட்டிற்கு உட்பட்டிருந்தமை அவதானிக்கப்பட்டது.

4.5 சிக்கனமற்ற கொடுக்கல் வாங்கல்கள்

வருடாந்த மதிப்பீட்டின் மூலம் மருத்துவ வழங்கல் பிரிவிடமிருந்து மருந்துகள் கொள்வனவு செய்வதற்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்த போதிலும் அநேகமான சந்தர்ப்பங்களில் மருத்துவ வழங்கல் பிரிவிடமிருந்து வைத்தியசாலைக்கு மருந்து வகைகள் வழங்கப்படாதிருந்தமை ஏடுகளைப் பரிசோதித்த போது அவதானிக்கப்பட்டது. அச்சந்தர்ப்பங்களில் வைத்தியசாலையினால் அரசு மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்திடமிருந்து மருந்துகள் கொள்வனவு செய்யப்பட்டிருந்ததுடன், அது தொடர்பாக பின்வரும் அவதானிப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

(அ) வருடாந்த மதிப்பீட்டின் பிரகாரம் மருத்துவ வழங்கல் பிரிவிடமிருந்து Biphasic Isophane Insulin injection (Human) 30% soluble 70% Isophane vial என்ற பெயரிலான மருந்துகள் வகையிலிருந்து 2,500 அலகுகள் கோரப்பட்டிருந்த போதிலும், மருந்து பெறுவனவுப் பதிவேட்டினைப் பரிசோதித்த போது 1,300 அலகுகள் மாத்திரம் கிடைத்திருந்த போதிலும் எஞ்சிய அளவை வழங்க முடியாதென எழுத்துமூல சான்றுகளைப் பெற்றுக்கொள்ளாமல் அதிக விலையில் அரசு மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்திடமிருந்து கொள்வனவு செய்யப்பட்டிருந்தன.

(ஆ) மேற்கொள்ளப்பட்ட தெரிவுப் பரிசோதனையின் போது 07 மருந்து வகைகள் மற்றும் 07 சத்திர சிகிச்சை பொருட்கள் மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்திடமிருந்து கொள்வனவு செய்வதற்காக கூடுதலாகச் செலவிடப்பட்டிருந்த தொகை ரூபா 17,784,688 ஆக இருந்தது.

4.6 ஒப்பந்த நிர்வாகத்திலான குறைபாடுகள்

வைத்தியசாலைக்காக ஆய்வுகூட கட்டிடத்தை நிர்மாண ஒப்பந்தத்தின் மதியுரையாளராக தேசிய பொறியியல் மற்றும் ஆராய்ச்சி அபிவிருத்தி நிலையம் தெரிவுசெய்யப்பட்டிருந்ததுடன், (NERD) குறித்த நிர்மாண நர்ட் தொழில்நுட்பத்தின் கீழ் மேற்கொள்வதற்கு வைத்தியசாலை நிர்வாகம் தீர்மானித்திருந்தது. அதன் பிரகாரம் கட்டிடத்திற்காக ரூபா 12,969,151 தொகை (வரி நீங்கலாக) கிரய மதிப்பீட்டொன்று ஒப்பந்தத்தின் மதியுரையாளரால் தயாரிக்கப்பட்டிருந்ததுடன், ஆகக்குறைந்த கூறுவிலை சமர்ப்பித்த நிறுவனத்திற்கு ரூபா 12,431,157 (வரி நீங்கலாக) தொகைக்கு 210 நாட்களில் பூர்த்திசெய்து கையளித்தல் என்ற உடன்பாட்டின் அடிப்படையில் 2013 திசம்பர் 30 ஆம் திகதி ஒப்பந்தம் வழங்கப்பட்டிருந்தது. குறித்த நிர்மாணம் தொடர்பாக பின்வரும் அவதானிப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

(அ) 2012 ஆம் ஆண்டின் போது ரூபா 1.5 மில்லியன் பெறுமதியில் ஆய்வுகூட கட்டிடமொன்றை நிர்மாணிப்பதற்குரியதாக வழங்கப்பட்டிருந்த அங்கீகாரத்தை அடிப்படையாகக் கொண்டு 2013 ஆம் ஆண்டின் போது அதற்கு மேலும் சேர்க்கப்பட்டு ரூபா 12.96 மில்லியன் மதிப்பீட்டுடன் கூடிய நிர்மாண ஒப்பந்தமொன்றான புதிய ஆய்வுகூட கட்டிடத்திற்காக திறந்த விலைகோரல் மேற்கொள்ளாமல் மட்டுப்படுத்தப்பட்ட விலைகோரல் மூலம் ஒப்பந்தகாரர் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

(ஆ) உத்தேச கட்டிடத்தின் கீழ் மாடியில் வாட் தொகுதியை தாபிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டிருந்த போதிலும், அவ்வாட் தொகுதிக்காக தேவையான மலசலகூட வசதிகள் தொடர்பாக கட்டிடத்திற்கான திட்டமிடல் சந்தர்ப்பத்தின் போது கவனம் செலுத்தப்பட்டிருக்கவில்லை.

(இ) கட்டிடத்தை திட்டமிடும் போது போதியளவு கவனம் செலுத்தி திட்டமிடப்படாமையால் கட்டிடத்தை நிர்மாணித்துச் செல்லும் போது வெவ்வேறு மேலதிக வேலைப் பகுதிகளின் கீழ் (Extra Works) நிர்மாணங்களை மேற்கொள்வதற்கு ஒப்பந்தகாரருக்கு நேர்ந்திருந்தது. இம்மேலதிக வேலைக்காக

ஒப்பந்தத்தின் மதியுரையாளரின் முன் அங்கீகாரம் பெற்றுக்கொள்ளப்பட்டிருக்கவில்லை.

(ஈ) கீழே காட்டப்பட்டுள்ள வேலை விடயங்களுக்காக ஒப்பந்த மதியுரை நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்டிருந்த ஆரம்ப அளவீட்டு பத்திரத்தில் குறிப்பிடப்பட்ட விலை விபரங்கள் (BOQ) மற்றும் நிர்மாண ஒப்பந்தம் வழங்கப்பட்டிருந்த நிறுவனத்தின் விலை விபரங்களுக்கு இடையே முரண்கள் காணப்பட்ட காரணத்தினால் ரூபா 305,700 ஆன மேலதிக கிரயமொன்றை மேற்கொள்ள நேர்ந்திருந்தது.

வேலை விடயம்	அலகு பெறுமானம்	ஆரம்ப அளவீட்டு பத்திரத்தில் குறிப்பிடப்பட்ட தன் பிரகாரம் அலகொன்றின் விலை	ஒப்பந்தக்காரரால் சமர்ப்பிக்கப்பட்ட தன் பிரகாரம் அலகொன்றின் விலை	ஆரம்ப அளவீட்டு பத்திரத்தில் விலை மிகை	செலவிட நேர்ந்த மேலதிக கிரயம்	விலை மிகைத்தலின் சதவீதம்
		ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா
(i) L 18 சீலிங் மின் விசிறி பொருத்துதல்	16	7,500	12,000	4,500	72,000	60
(ii) L 19 மின் விசிறிக்காக வயர் மற்றும் மின்சார வழங்கல்	21	2,300	12,000	9,700	203,700	422
(iii) L 20 சுவருக்கு பொருத்தப்படும் மின்விசிறிகளைச் சமர்ப்பித்தல்	05	6,000	12,000	6,000	30,000	100
					305,700	

(உ) ஊழியர்கள் தங்குவதற்காக தற்காலிக கட்டிடமொன்றை நிர்மாணிப்பதற்காக ரூபா 10,000 தொகை பெற்றுக்கொள்ளப்பட்டிருந்த போதிலும், அவ்வாறான தற்காலிக கட்டிடமொன்று நிர்மாணிக்கப்பட்டிருக்கவில்லை.

(ஊ) அத்தோடு பூர்வாங்க வேலைப் பகுதிகளின் (Preliminaries) கீழ் எச்சரிக்கை அறிவித்தல் பதாகை மற்றும் இரவு வெளிச்ச மின்குமிழ்கள் (Night Lights) வழங்குவதற்காக ரூபா 20,000 தொகை ஒப்பந்தகாரருக்கு செலுத்தப்பட்டிருந்த போதிலும், அவ்வாறானவை வழங்கப்பட்டிருக்கவில்லை.

4.7 பதவியணி நிர்வாகம்

பின்வரும் அவதானிப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

(அ) வைத்தியசாலையின் 2014 திசெம்பர் 31 இல் உள்ளவாறு அங்கீகரிக்கப்பட்ட பதவியணியினர் 216 ஆக இருந்ததுடன், அப் பதவியணியினரில் 42 பேர் பற்றாக்குறையாகவும் 03 பேர் மிகையாகவும் இருந்தனர்.

(ஆ) தற்போது இரண்டு பயிலுனர் இரசாயன தொழில்நுட்ப நிபுணர்கள் இணைக்கப்பட்டிருந்த போதிலும், 03 ஆண்டுகளின் பின்னரே அவர்களின் சேவையைப் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தமை அவதானிக்கப்பட்டது

4.8 வாகனப் பயன்பாடு

வைத்தியசாலைக்குரிய பிணியாளர் வண்டி 2014 யூன் 12 ஆம் திகதி விபத்திற்குட்பட்டிருந்ததுடன், அச்சந்தர்ப்பத்தில் பிணியாளர் வண்டியின் காப்புறுதி மேவுகை காலாவதியாகியிருந்தமையால் ஏற்பட்ட நட்டத்தை வைத்தியசாலை நிதியத்திலிருந்து செலவிடப்பட்டிருந்தது.

5. கணக்களிப்பொறுப்பும் நல்லாளுகையும்

5.1 கூட்டிணைந்த திட்டம்

2003 யூன் 02 ஆந் திகதிய பீஈ/12 ஆம் இலக்க பொது முயற்சிகள் சுற்றறிக்கையின் பிரகாரம் நல்லாளுகை தொடர்பான வழிகாட்டிக் கோவையின் 5.2 ஆம் பிரிவின் பிரகாரம் கூட்டிணைந்த திட்டமொன்றின் பிரதான பிரிவுகளுக்கு உள்ளடக்கப்பட்ட அமைப்பு திட்டம், வைத்தியசாலையின் பலங்கள் மற்றும் பலவீனங்கள், செயலாற்றல் அளவீட்டுக் கருவிகள் மற்றும் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கால எல்லைக்குரிய தந்திரோபாய திட்டங்கள் என்பன காண்பிக்கப்பட வேண்டிய போதிலும், வைத்தியசாலைக்காக சமர்ப்பிக்கப்பட்டிருந்த கூட்டிணைந்த திட்டத்தில் மேற்குறித்த பகுதிகள் காண்பிக்கப்பட்டிருக்கவில்லை. காலப்பகுதிக்குரிய தந்திரோபாய திட்டத்தின் ஒவ்வொரு ஆண்டிலும் நிறைவேற்ற வேண்டிய செயற்பாடுகள் எவையென குறிப்பாக நிச்சயப்படுத்தப்பட்டிருக்கவில்லை.

5.2 உள்ளகக் கணக்காய்வு

வைத்தியசாலைக்கு என உரித்தான உள்ளகக் கணக்காய்வுப் பிரிவொன்று இல்லாமல் இருந்ததுடன் சுகாதார அமைச்சின் உள்ளகக் கணக்காய்வுப் பிரிவின் மூலம் உள்ளகக் கணக்காய்வுச் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றது. 2014 ஆம் ஆண்டின் போது அமைச்சின் உள்ளகக் கணக்காய்வுப் பிரிவின் மூலம் கணக்காய்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு 03 கணக்காய்வு ஐயவினாக்கள் வழங்கப்பட்டிருந்தன.

5.3 கணக்காய்வுக் குழு

2010 திசம்பர் 14 ஆந் திகதிய 55 ஆம் இலக்க பொது முயற்சிகள் சுற்றறிக்கையின் பிரகாரம் ஆண்டிற்காக குறைந்தது 3 மாதங்களுக்கு ஒரு முறை கணக்காய்வுக் குழுக் கூட்டம் கூட்டப்பட வேண்டும் என குறிப்பிட்டிருந்த போதிலும், மீளாய்வாண்டிற்காக ஒரு கணக்காய்வுக் குழுக் கூட்டம் மாத்திரம் நடாத்தப்பட்டிருந்தது.

5.4 பாதீட்டுக் கட்டுப்பாடு

பாதிடப்பட்ட மற்றும் உள்ளபடியான வருமான மற்றும் செலவினங்களுக்கிடையே 15 விடயங்கள் தொடர்பில் 29 சதவீதம் முதல் 874 சதவீதம் வரையான முரண்கள் காணப்பட்டமையால் பாதீடு ஆக்கபூர்வமான முகாமைத்துவக் கட்டுப்பாட்டுக் கருவியொன்றாக பயன்படுத்தப்படாதிருந்தமை அவதானிக்கப்பட்டது.

06. முறைமைகளும் கட்டுப்பாடுகளும்

கணக்காய்வில் அவதானிக்கப்பட்ட முறைமைகளினதும் கட்டுப்பாடுகளினதும் குறைபாடுகள் அவ்வப்போது வைத்தியசாலை சபையின் தலைவரது கவனத்திற்கு கொண்டு

வரப்பட்டிருந்தன. பின்வரும் கட்டுப்பாட்டுப் பரப்புக்கள் தொடர்பாக விசேட கவனம்
கோரப்படுகிறது.

- (அ) மருந்துக் களஞ்சியங்கள் கட்டுப்பாடு
- (ஆ) தாபன நடவடிக்கைகள்